

ஓ° F1 - பி ன் ந் கு f எ டி

கற்றவில் எதிர் நோக்கும்	உள்ளடக்கத்தில் காணப்படும் கருத்துக்கள்	பாடத்திப்பதுடன் கூடிய செய்முறை விளக்கங்கள்	விளக்கங்கள்	மதிப்பிடுதல்	வகுப்புகள்
1. இரு பேரரசு மற்றும் ஐந்து பேரரசுகளுக்கிடையே உள்ள தொடர்பை அறிந்து கொள்ளுதல்	பகுதி 1. மலவகை உயிரினங்கள் 1.1 வகைபாடு இருபேரரசு மற்றும் ஐந்து பேரரசு	வகைப்பாட்டின் முக்கிய அம்சங்களை விவரி. பலவகைத் தாவரப்பிரிவுகளின் பண்புகளை எழுது	சேகரிக்கப்பட்ட தாசரங்களைச் காணப்பித்தல் வேண்டும்	இரு மற்றும் ஐந்து பேரரசு வகைபாடுகளை விளக்கு	20
12 வெவ்வேறு வகை தாவரப்பிரிவுகளின் தனிச்சிறப்பி யல்புகளை நினைவு கூறுதல்	1.2 மலவகைத் தாவரப்பிரிவுகளின் சிறப்புப் பண்புகள் (பாசிகள் பூஞ்சைகள் பிரயோடைப்படுகள் ஜிமீனாஸிபர்மகள்)	சேகரிக்கப்பட்ட தாவரங்கள், விளக்கப்பட நகள் மற்றும் படங்கள் உதவியுடன் பாடத்தில் 1.3 விழுந்து 1.9 வைரகுறிப்பிடப்படுவதை விளக்காம்	விளக்கப்பட நகள், கரும்பலகைப்பட நகள் வெவ்வேறு வண்ணங்களில் மூலம் விளக்கம் தரப்பட வேண்டும்	பாடத்திப்பதுடன் கொடுக்கப்பட்டுள்ள தாவரப்பிரிவுகளின் சிறப்புப் பண்புகளை விவரி	
12 முதல் 1.9 வரை பாடத்திப்பதுடன் குறிப்பிடப்பட்டுள்ள தாவரப்பிரிவுகளின் தனிச்சிறப்புகளை அறிந்து கொள்ளுதல்	1.3 வைரல்கள் 1.4 பாக்ஷரி யங்கள் 1.5 பாசிகள் ஸைப்ரோ கைரா 1.6 பூஞ்சைகள் - மியூத்கர் 1.7 பிரயோடைப்பா - ரிக்சியா 1.8 பெரிடாபைப்பா - நெப்ரோ லிபிஸ் 1.9 ஜிமீனாஸிபர்மகள் - ஸைகஸ்				
பாடம் 2 செல்லுயிரியல்					
21 செல்கோட்டபாடு	20 செல்லுயிரியல்	செல்லுயிரியல் விளக்குதல் படங்களின் உதவியுடன் செல்ல அமைப்பை விவரித்தல்	புரோகேரியோடிக் மற்றும் யூகேரியோடிக் செல்களின் விளக்கப்பட நகள்	செல்லுயிரியல் விளக்கு	20
2.3 பூரோகேரியோட் மற்றும் யூகேரியோட் செல்களை வேறுபடுத்தி அறிதல்	2.1 உயிரின் அடிப்படை அலகு செல்ல 22. செல்லுயிரியல்			புரோகேரியோடிக் மற்றும் யூகேரியோடிக் செல்களின் படங்களை வரைதல்	
2.4 ஒளி நுண்ணோக்கி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி யின் சிறப்புகளை அறிதல்	2.3 பூரோகேரியோட் மற்றும் யூகேரியோட் செல்கள் தூவர செல்) 2.4 ஒளி நுண்ணோக்கி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி (TEM & SEM)	நுண்ணோக்கியின் அமைப்பை படங்களுடன் விவரித்தல்	செல்ல நுண்ணோக்கியின் விளக்கப்பட நகள்	ஒளி மற்றும் எலக்ட்ரான் நுண்ணோக்கி களின் செயல்பாடுகளை விவரி.	
2.5 பூரோகேரியோட் மற்றும் யூகேரியோட்களின் செல்களை வரைதல்	புரோகேரியோட் மற்றும் யூகேரியோடிக் செல்களின் நுண்ணோக்கி அமைப்பு	விளக்கப்பட நகளுடன் செல்ல அமைப்பை விளக்குதல்		புரோகேரியோட் மற்றும் யூகேரியோடிக் செல்களின் நுண்ணோக்கி அமைப்புகள்	

வரை				வரை
2.7 செல் சவ்வு கோட்டாடுகளை ஆய்ந்தறிதல்	2.6 செல்கூவர் 2.7 செல் சவ்வு ப்ரேயி ட் மொசை அமைப்பு கடத்து சவ்வு அமைப்பு அங்கங்கள்	கரும்பலகை படங்க ஞான் செல் நுண் அங்கங்களி ன் செயல்பாடுகளை விவாதித்தல்		
28 செல் நுண் அங்கங்களி ன் அமைப்பு மற்றும் செயல்பாட்டை ஆய்ந்தறிதல்	28 செல் நுண் (உறுப்புகள் நூக்கி ஸியஸ், மைட்டோ காண்ட்ரியா, கணி கங்கள் ரைபோசே மங்கள்			செல் நுண் அங்கங்களி ன் அமைப்பு மற்றும் செயல் பாட்டை விவரி
29 மறைமுகப் பகுப்பு கைமட்டா சிஸ்) மற்றும் குன்றல் பகுப்பு (மியா சிஸ்) ஆகி யற்றின் முக்கி யத்துவம் ஆராய்தல்	29 செல் பகுப்பு, நேர்முகப் பகுப்பு குன்றல் பகுப்பு இவற் றின் முக்கி யத்துவம்	கரும்பலகையில் படங்களை வரைந்து மறைமுகப்பகுப்பு மற்றும் குன்றபகுப்பு ஆகி யற்றின் நிலை கணளக் காணவல் செய்து காணபித்தல்	வெங்காய வேர் நூனி யில் மறைமுகப் பகுப்பு நிலை கணளக் காணவல் செய்து காணபித்தல்	மறை முகப்பகுப்பு மற்றும் நேர்முகப்பகுப்பு ஆகி யற்றிற வேறு படுத்து

பாடம் -3- தாவர ப் புற அமைப்பியல்

3. தாவர அங்கங்களின் அமைப்பு மற்றும் மாற்றுருக்களை அறிதல்	30 தாவர ப்படு அமைப்பியல்  3.1 வேர். தண்டு, இலை ஆகியவற்றின் அமைப்பும் மாற்றுருக்களும்  3.2 மஞ்சளி களின் அமைப்பு மற்றும் வகைகள்  3.3 மலர்கள், கனி கள் மற்றும் வினத களின் அமைப்பு மற்றும் வகைகள்	கேசரி க்கப்பட்ட பொருள்கள், விளக்கப்பட நக்கள் கரும்பலவகைப்படங்கள் ஆகியவற்றின் உதவியுடன் தாவரப் பகுதிகளின் புற அமைப்பு மற்றும் மாற்று உருக்களை விளக்குதல்	உண்மையான தாவர ப்படுத் திகள் மற்றும் விளக்கப்படங்கள்	பூக்கும் தாவரங்களின் தண்டு, வேர், மற்றும் இலை ஆகியவற்றின் மாற்றுருக்களை விவரி,  பல வகையான மஞ்சளி கள் மற்றும் மலர்களின் படம் வரைந்து பாகங்களைக் குறிப்பிட்டு விவரி	10
----------------------------------------------------------	-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	-----------------------------------------------------	-------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------	----

ପାତ୍ର - 4 - ମରାଗିଲ୍

4.1 மெண்டல் கோட்பாடுகளை ஆராய்தல்	4.0 மரபியல்  4.1 மரபு மாற்றம் மற்றும் கேவுபாடுகள் இவற்றின் கோட்பாடு  42 மெண்டலின் பாரம்பரிய கோட்பாடுகள்	எடுத்துக்கொட்டுகளுடன் மெண்டலியத்தையும் மெண்டல் கோட்பாட்டுகளுக்குப் புறம்பான பாரம்பரியத்தை விளக்குதல்	கரும்பலகையில் தேவையான படங்களை வரைதல்	பாரம்பரியம் குறித்த மெண்டலின் கோட்பாடுகளை கட்டத்தின் வாயிலாக விழி	10
4.3 குரோ ம்சோம்களின் வழியே அடிப்படையில் பாரம்பரியம் (மரபு மாற்றத்தை) பற்றி அறிதல்	4.3 குரோ ம்சோம்கள் பாரம்பரியத்தின் அடிப்படை	குரோ ம்சோம்களின் அடிப்படையில் பாரம்பரியத்தை மெண்டலியத்தை விளக்குதல்		குரோ ம் சோம்களின் அடிப்படையில் பாரம்பரியத்தை விளக்கு	
4.4 முழுமையறாத ஒங்குத்தன்மையை ஆராய்தல்	4.4 இடைப்பட்ட பாரம்பரியம் (முழுமையறு ஒங்குத் தன்மை)	எடுத்துக்கொட்டுகளுடன் முழுமையறாத ஒங்குத்தன்மையை விவாதித்துதல்		முழுமையறா ஒங்குத் தன்மையை தகுந்த எடுத்துக்	

	4.5 எபிஸ்டேசிஸ்			காட்டுகளுடன் விளக்கு	
பாடம் - 5 - தாவர வாழ்வி யல்					
5.1 புரோட்டோ பிளா சத்தி ன் பண்புகளை நினைவு கூற்றல்	50 தா வர வாழ்வி யல் 5.1 செல் என்பது ஓர் வாழ்வி யல் செயல்களின் அலகு  5.2 புரோட்டோ பிளா சத்தி ன் பண்புகள்  53 தா வர வாழ்வி யலில் நீரின் பங்கு	த குந்த படங்கள் எடுத்துக்காட்டுகளுடன் வாழ்வி யல் செயல்களை விளக்கு	தாவர இயக்கங்களின் செய்முறைகளைச் செய்தல்	புரோட்டோ பிளா சத்தி ன் பண்புகளை விவரி	30
5.4 பரவுதல் சவ்லுடு பரா வெல் மற்றும் பிளா ஸ்மா சிலிஸ் ஆகி யற்றை அறிதல்	5.4 உறிஞ்சதலும், இயக்கமும் (பரா வெல் சவ்லுடு பரா வெல் பிளா ஸ்மா சிலிஸ்)	எடுத்துக்காட்டுகள் படங்கள் ஆகி யற்றை ரகரும்பலகையில் வரைந்து விளக்குதல்		சவ்லுடுபர வெல் பிளா ஸ்மா சிலிஸ் ஆகி யற்றை ரை எடுத்துக்காட்டுகளுடன் விளக்கு	
5.5 நீரை எடுத்துச் செல்லுத விள் (கடத்துத விள்) கோட்டாடுகளை ஆய்தல்	5.5. நீர் கடத்துத விள் கோட்டாடுகள் அ. வேர் அழுத்தம் ஆ நீரா விப்போ க்கு இழுவிசை இ. நீரா விப்போ பா திக்கும் சா ரணிகள்	தாவர இயக்கங்களின் வகைகள் மற்றும் அவற்றின் செயல் முறைகளை விவாதித்தல்		நீரைக் கடத்துத விள் கோட்டாடுகளை விவரி	
5.6 இலைத்துளை திறத்தல் மற்றும் மூடுதல் ஆகி யற்றின் இயங்கு முறையை ஆய்தல்	இலைத்துளை திறத்தலும் மூடலும் - இயங்கு முறை பொட்டா சிய அபி னி கோட்டாடு) இலைத்துளை இயக்கத்தைப் பா திக்கும் சா ரணிகள்			இலைத்துளைத் திறந்து மூடுதலின் இயங்கு முறையை விளக்கு	
5.7 தா வர த்தி ன் வாழ்வி ல் பெரு ஊட்ட மூல கங்கள் நூண் மூலகங்கள் ஆகி யற்றின் பங்கை அறிதல்	5.7 கனிம ஊட்டம் அ. கனிம ப் பொருள்களின் செயல்பாடுகள் ஆ. இன்றியமையா பெருமலகங்களும் நூண் மூலகங்களும் இ. மூல கங்களின் பற்றாக்குறை அறிகுறிகள் ஈ. இடப்பெயர்ச்சி கோட்டாடுகள் உ நைட்ராஜன் வளர்சிதை மாற்றம் மற்றும் உயிரிய நைட்ராஜன் நிலைப்படுத்துதல்			தாவர வாழ்வி ல் பெரு மற்றும் நூண் மூலகங்களின் பங்கு பற்றி விவரி	
5.7.1 உயிரிய நைட்ராஜன் நிலைப்படுத்துதலை ஆராய்தல்				இடப்பெயர்ச்சி கோட்டாடுகளை விவரி	
58 தா வரங்களின் பலவகையான இயக்கங்களை	5.8 இயக்கங்கள் அ. புவிக்கார்ப்பு நாட்டம் ஆ. ஒளி நாட்டம்			ஒளி மற்றும் புவிக்கார்ப்பு நாட்ட இயக்கங்களை	

ஆராய்தல்	இ. விறைப்பு வார்ச்சி இயக்கங்கள் நாட்டம், அசைவு, கூழந்தி இயக்கங்கள்			த குந்த எடுத்துக் காட்டுக்களுடன் விவரி.
பாடம் - 7. சுற்றுச் சூழல் உயிரி யல்				
7.1 தா வர த்தி ன் வாழ்க்கைபுடன் குழினை லக் காரணிகளாத் தொடர்பு படுத்துதல்	7.0 சுற்றுச் சூழல் உயிரி யல்	தாவர த்தி ன் வாழ்க்கையில் குழினை லக் காரணிகளின் பங்கு பற்றி விவரத்துக்கு		
7.2 தத்து ம் குழினை லக்கே சூழப் நீர் வாழ் ம ற்றும் வெள் நிலத்தா வரங்களி ன் தக அமைவுகளை அறிதல்	7.2 நீர் வாழ்த் தாவரங்கள் இடைநிலைத் தாவரங்கள் வெள் நிலத் தா வரங்கள் ம ற்றும் இவற்றின் தக அமைவுகள்	நீர் வாழ் ம ற்றும் வெள் நிலத் தாவரங்களின் தக அமைவுகளை விவரித்து	நீர் வாழ் ம ற்றும் வெள் நிலத் தாவரங்களைச் சேகரித்து அவற் றைக் காண்பித்து	
7.3 இயற்கை வளர்களின் வகைகள் அவற் றின் பயன்கள் தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவற்றை அறிதல்	7.3 இயற்கை வளர்கள் - வகைகள் பயன்பாடு ம ற்றும் தவறான பயன்பாடு நீரை சேமித்து ல மழை நீரை சேமித்து ல)	மழை நீரைச் சேகரித்தல் குறித்து விவரித்து		நீர் வாழ்த் தாவரங்களின் தக அமைவுகளை விவரி
7.4 ஆற்றல் ஒட்டத்தின் அடிப்படையில் குழினை லத் தொகுப்புகளை ஆராய்தல்	7.4 குழினை லத் தொகுப்புகள் அ-அமைப்பு ம ற்றும் செயல்பாடு ஆ. ஆற்றல் ஒட்டம் இ. சிதை வெறுதல் ஈ. ஊட்டப்பொருள் கூழந்தி உ உயிரினப் பெருந் தொகுப்புகள் காடுகள்- புல்வெளி கள் - பாலை நிலங்கள்	குழினை லத் தொகுப்பில் ஆற்றல் ஒட்டத்தை படங்களுடன் விவரித்து	குழினை லத் தொகுப்பில் ஆற்றல் ஒட்டத்தை விவரிக்கும் விளக்கப் படங்கள்	குழினை லத் தொகுப்பில் ஆற்றல் ஒட்டத்தை விளக்கு
7.5 நீர் வாழ் தாவர வரிசைமுறை ம ற்றும் வெள் நிலத் தாவர வரிசை முறைகளை தாவர அடிப்படையில் ஆய்தல்	7.5 குழினை க் கிழைத் தா வர மாற்றம் - நடைபெறும் முறை வகைகள் (நீர் வாழ் தாவர மாற்றம் வெள் நிலத் தா வர மாற்றம்	த குந்த எடுத்துக் காட்டுகளுடன் நீர் வாழ் தாவர மாற்றம் வெள் நிலத் தா வர மாற்றம் விவரித்து	நீர் வாழ் ம ற்றும் வெள் நிலத் தாவர மாற்றங்களை விளக்கும் விளக்கப் படங்கள்	நீர் வாழ்த் தாவரங்கள் ம ற்றும் வெள் நிலத் தாவரங்களாத் தக்க எடுத்துக் காட்டுகளுடன் விவரி

பாடம் - 8 - செய்முறைப் பயிற்சி

- 1) கீழ்க்கண்டவற்றை சேர்கிக்கப்பட்ட தாவரங்கள் ஸ்லைஸ் கள் ஆகியதுடன் ரப் பயன்படுத்தி கற்றலும். தாவர வியல் செய்முறைப் பயிற்சி குறிப்பே பட்டில் பட்டங்கள் வரைந்து பாகங்களை உச்சுறுத்து குறிப்புகள் வரைதலும்.

## 1.1 സ്കോറോ ക്രാ

12 மியுக்கர்

### 1.3 ରିକ୍ଷିଆ

14 நெட்டரோ லெபிஸ்

## 1.5 കൈകാലി

2 தாவர செல்களை எப் பற்றிக் கூற்றல்

- 21 வெங்காய ஹிதோல் - நுண்ணோக்கி யில் செல்களைப் பார்த்து டடம் வைரந்து பாகங்களைக் குறித்த ல்
- 22 ஹூட்டரில்லா இலையை ஸ்லைடில் நீர் ஊடகத்தில் வைத்து நுண்ணோக்கி யில் பார்த்து டடம் வைரதல்- பாகங்களைக் குறித்த ல்
- 23 வெங்காய வேர் நுனியில் சிலை வீத தயாரிப்பு மற்றுக்கப்படுப்பின் நிலைகளை நுண்ணோக்கி யில் பார்த்து டடங்களை வைரந்து பாகங்களைக் குறித்த ல்
- 3) தன்னுடு மற்றும் வேவின் மாற்றுருக்களைக் குறித்த லும்
- 3.1 தலை கீழ் வேர் மாற்றுருக்கள் - முள்ளங்கி, கூட்டபீற்றுட்
- 32 தரைமேல் வேர்கள் - தாங்கு வேர்கள் (ஆல்) தொற்று வேர்கள் (வெற்றிலை)
- 33 தலை கீழ்த்தன்னுடு மாற்றுருக்கள் - உருளை, இஞ்சி, வெங்காயம், கருணை
- 4) கீழ் குறிப்பிடப் பலரின் அமைப்பு நீள்வெட்டுத் தோற்றும் பூச்சித்திரம் - பூவாய்பாடு
- 4.1 ஹூபில்கள்
- 4.2 டட்டுரா
- 5) வாழ்வியல் செய்முறைகள்
- 5.1 நீரா விப் போக்கு இழுவிசை
- அ. நீரா விப் போக்கு இழுவிசை  
 ஆ. காளாங்கின் போடோமீட்டர்நீர் மணி)
- 5.2 சவ்லூடூரவல்
- அ. ஆஸ்மோமீட்டர் - தாவர அரைச் செலுத்து சவ்வைப் பயன்படுத்துதல்  
 ஆ. உருளைக்கிழங்கு ஆஸ்மோமீட்டர்
- 5.3 வேர் அழுத்தம் இரு வித்திலைத் தாவரங்களில் வேர் அழுத்தத்தை (க் காண்பிக்கும் நீருபிக்கும் ஆய்வு
- 6) விதைகள் முளைத்தல்மானவர்கள் தாமே செய்து காட்டிட
- 6.1 தரைமேல் விதை முளைத்தல்
- 6.2 தரை கீழ் விதை முளைத்தல்
- 7) நீர் வாழ் மற்றும் ஹுள் நிலத்தாவரங்கள்
- தாவரங்களின் இயல்புகளைப் பார்த்து குறிப்பு வைரதல்
- அ) நீர் வாழ்த் தாவரங்கள் ஹூட்டரில்லா/ வாவிஸ்னேரியா / ஜக்கர்னியா / பிஸ்டியா  
 ஆ) வறள் நிலத் தாவரங்கள் ஓபன்ஷியா, யூபோர்பியா டிருக்கள்ளி, யூ ஆண்டிக்வாரம் அலைா, நீரியம்
- 11ஆம் வகுப்பு - தாவர வியல்
- மொத்தம் 170 வகுப்புகள்